



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 246.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2018 மார்ச்சு 20 செவ்வாய்க்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

689/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) மூங்கில் சார்ந்த உற்பத்திக் கைத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்கள் தற்போது அக்கைத்தொழிலிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்பதையும்;
- (ii) மூலப்பொருள் மற்றும் சந்தை தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பதையும்;
- (iii) இது இந் நாட்டுக்கு பெருமளவு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரக் கூடிய ஒரு கைத்தொழிலாகுமென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மூங்கில் சார்ந்த உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், 2015 ஆம் ஆண்டினுள் பெற்றுக்கொள்ளப்பட்ட ஏற்றுமதி வருமானம் யாதென்பதையும்;
- (iii) ஏற்றுமதி செய்யப்படுவதில்லையெனில், ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iv) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) நாட்டினுள் மூங்கில் கைத்தொழிலுக்கு தேவையான சந்தையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

2.

1224/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) எல்.ஈ.ஈ. பயங்கரவாதிகளால் 1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் அழிக்கப்பட்டுள்ள அரசு நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) அழிவடைந்துள்ள மேற்படி சொத்துகள் பற்றி அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மதிப்பீடொன்று செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அச்சொத்துகளின் மொத்த பெறுமதி யாதென்பதையும்;
- (v) அழிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சொத்து தொடர்பாகவும் பொறுப்புக்கூற வேண்டிய பயங்கரவாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
- (vi) ஆமெனில், அந்த நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- (vii) மேற்படி (i) - (vi) வரை விசாரிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

(2)

3.

1420/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 187 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டையின் பருமட்டான வடிவமைப்பை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (ii) மேற்படி அடையாள அட்டையை விநியோகிக்கும் அதிகாரி யாரென்பதையும்;
- (iii) பிரசைகளுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள செலவினம் யாதென்பதையும்;
- (iv) அச்செலவினம் யாரால் ஏற்கப்படுமென்பதையும்;
- (v) 2017 ஆம் ஆண்டில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்க வரவு செலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1752/ '17

கௌரவ லக்கி ஜயவர்தன,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இலங்கை புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான புகையிரதப் பெட்டிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், புகையிரதப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ள காலம், அடிப்படை, வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள், கவனத்திற் கொள்ளப்பட்ட அளவுகோல்கள், இப்பெட்டிகள் இணைக்கப்பட்ட புகையிரதங்கள் மற்றும் பெட்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) நிபந்தனைகளின் படி, புகையிரதப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து புகையிரத திணைக்களத்துக்கு அறவிடப்பட வேண்டிய சகல பணத்தொகைகளும் இன்றளவில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா;
- (ii) நிலுவைத் தொகைகள் அறவிடப்படவேண்டிய நிறுவனங்கள் யாவை;
- (iii) ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் அறவிடப்பட வேண்டிய நிலுவைத் தொகை வெவ்வேறாக யாது ;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) புகையிரதப் பெட்டிகளை வழங்கியதால் இதுவரை புகையிரத திணைக்களத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், மொத்த நட்டம் எவ்வளவு;
- (iii) இந்நட்டத்தை புகையிரத திணைக்களத்துக்கு துரிதமாக அறவிட்டுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்வாரா ;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

5.

1898/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) ஊவா மாகாணசபையில் இடம்பெற்றுள்ள மற்றும் இடம்பெற்று வருகின்ற முறைகேடுகள் சம்பந்தமாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் SIN/B/AG/ KI/2017/02 இலக்கமும் 2017.04.20 திகதியும் கொண்ட புலனாய்வு அறிக்கை ஒன்று ஊவா மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா;

(3)

- (ஆ) (i) அவ்வறிக்கையில் ஊவா மாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பதவிநிலை தரத்திலான உத்தியோகத்தர்களுக்கான வெளிநாட்டுக் கற்கை விஜயங்கள் சம்பந்தமாக வெளிக்கொணரப்பட்டுள்ள, பந்தி இலக்கம் 3 (அ) (i) தொடக்கம் (X) வரையான விடயங்களை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;
- (ii) மேற்படி வெளிக்கொணரல்கள் தொடர்பான அறிக்கையில் (ஆ)(i) தொடக்கம் (iii) வரை மேற்கொண்டுள்ள அவதானிப்புகளைச் சமர்ப்பிப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6.

1998/ '17

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றி விசாரணை செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 2015 தொடக்கம் 2017 யூன் 30 ஆம் திகதி வரை கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை வருடாந்த அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டு யூன் மாதம் 30 ஆம் திகதி வரை,
- (i) விசாரித்து முடிக்கப்பட்ட, விசாரிக்கப்பட்டு வருகின்ற மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படாத முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) வழக்குத் தொடர அல்லது சட்டத்துறைத் தலைமையதிபதியின் ஆலோசனைக்காக ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iv) இதுவரை சட்டத்துறைத் தலைமையதிபதியின் ஆலோசனை கிடைக்காத முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (v) தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அரசியல்வாதிகள் தொடர்புபட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- ஒவ்வொரு வருடங்களுக்கமைய வெவ்வேறாக யாவையென்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (இ) இன்றேல், ஏன்?

7.

2070/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2013 ஆம் ஆண்டில் திருகோணமலை, மூதார் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மணற்சேனை இருதயபுரம் கிராமத்தில் 125 க்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனரென்பதையும்;
- (ii) மேற்படி மக்கள் அக்கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்ட காலம் தொடக்கம், அடிப்படை வசதிகளும் நிரந்தர வீடுகளும் வழங்கப்படாமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனரென்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) மேற்படி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளையும் நிரந்தர வீடுகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

8.

2133/ '17

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 2015 ஆம் ஆண்டில் க.பொ.த. (உயர் தர) பரீட்சைக்கு உயிரியல் பாடத் துறையில் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலிருந்து தேற்றியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (ii) மேற்படி எண்ணிக்கையில், பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமையை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் எவ்வளவென்பதையும்;
- (iii) மருத்துவ பீடத்திற்கான தகைமையை பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் எவ்வளவென்பதையும்;
- (iv) மருத்துவ பீடத்திற்கான தகைமையை பெற்றுள்ள மாணவன் அல்லது மாணவியின் ஆகக்குறைந்த பெறுபேறு, Z பெறுமதி, கல்வி கற்ற பாடசாலை மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மருத்துவ பீடம் யாதென்பதையும்;
- ஒவ்வொரு மாவட்டத்தின்படி தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

9.

2143/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) இலங்கையில் நன்னீர் நீரின வளர்ப்புக்கு பொருத்தமான இடங்களை இனங்காண்பதற்கான மதிப்பாய்வொன்று தங்களது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
- (ii) ஆமெனில், வடமேல் மாகாணத்தில் நன்னீர் மீன்பிடிக்கைத் தொழிலுக்கு பொருத்தமான இடங்களாக இனங்காணப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;
- (iii) அவ்விடங்களில் நன்னீர் மீன்பிடிக்கைத் தொழில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;
- (iv) ஏனைய இடங்களில் நன்னீர் மீன்பிடிக்கைத் தொழிலை ஆரம்பிப்பதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

10.

2180/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 2017.07.31 ஆம் திகதியளவில் அரசாங்கத்தின், பத்து இலட்சம் தொழில்வாய்ப்புகள் கருத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட மொத்த தொழில்வாய்ப்புக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி எண்ணிக்கை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

11.

2223/ '17

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகம் நீண்ட காலமாக பழைய கட்டடமொன்றில் இயங்கி வருவதன் காரணமாக, சேவைகளைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களும் அதேபோன்று அங்கு பணியாற்றும் அலுவலர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்;
- (ii) நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக என்னால் அனுப்பப்பட்ட 2017.07.06 ஆம் திகதிய கடிதம் தொடர்பாகவும்;
- அவர் அறிவாரா?

- (ஆ) ஆமெனில், எதிர்வரும் காலத்தில் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்காக நிதி ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

12.

2232/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தனியார் பேருந்துகளில் பயணிப்பவர்கள் மத்தியில் பிரபல்யமானதும் இலாபகரமானதுமான முற்கொடுப்பனவு அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் முறையொன்று கடந்த காலங்களில் நடைமுறையிலிருந்து என்பதையும்;
- (ii) 122, 138, 177 மற்றும் 03 ஆகிய வீதி இலக்கங்களைக் கொண்ட தனியார் பேருந்துகளில் நடைமுறைலிருந்த இந்த முறை பயணிகளிடையே துரிதமாக பிரபல்யம் அடைந்ததன் மூலம் பயணக் கட்டணத்தில் 20% கழிவும் பயணிகளுக்குக் கிடைத்ததென்பதையும்;
- (iii) இந்த முறையின் காரணமாக உரிய நேரத்தில் பேருந்துகள் பயணித்ததுடன் பயணிகளுக்கு உரிய நேரத்தில் கடமைக்கு செல்வதற்கும் இயலுமாயிருந்ததென்பதையும் ;
- (iv) பேருந்து உரிமையாளர்களுக்கும் தமது வருமானம் துரிதமாகவும் சரியாகவும் கிடைத்ததுடன் நடத்துனருக்கும் மற்றும் சாரதிக்கும் இதன் மூலம் எந்த அநீதியும் ஏற்படவில்லை என்பதையும்;
- (v) எனினும், இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்து மேலே (ii) இல் குறிப்பிடப்பட்ட வீதி இலக்கங்களுக்குரிய பேருந்துகளில் மேற்படி அட்டைகள் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன் மேற்படி அட்டை இயந்திரங்கள் பழுதடைந்திருப்பதாக சில நடத்துனர்கள் தெரிவிக்கின்றார்கள் என்பதையும்; அவர் ஏற்றுக்கொள்வாரா ?
- (ஆ) உடனடியாக அமுலுக்குவரும் வகையில் மேற்படி முற்கொடுப்பனவு அட்டை முறையை மேலே குறிப்பிட்ட வீதிகளிலும் ஏனைய வீதிகளிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

13.

2290/ '17

கௌரவ ஹேஷான் விதானகே,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) சப்ரகமுவ மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்ற திகதி யாது;
- (ii) பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதி தொடக்கம் இன்றுவரை இவர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் யாவை;
- (iii) அந்த ஒவ்வொரு வெளிநாட்டு விஜயத்தினதும் நோக்கம் யாது;
- (iv) அதற்கு செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவு;
- (v) அந்த விஜயங்களின் ஊடாக சப்ரகமுவ மாகாண மக்களுக்கு கிடைத்த நன்மைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

14.

2315/'17

கௌரவ ஜயந்த சமரவீர,— உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) வாத்துவ சந்தியில் இருந்து மொறன்துடுவ சந்தி வரை செல்கின்ற வாத்துவ மொறன்துடுவ வீதியை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தை ஆரம்பிக்க மற்றும் நிறைவுசெய்ய உத்தேசித்துள்ள திகதிகள் யாவை;
- (ii) அந்த வீதியின் நீளம், தற்போது தார் இடப்பட்டுள்ள அளவின் அகலம் மற்றும் மொத்த அகலம் எவ்வளவு;
- (iii) காபற் இடுவதற்கு எதிர்பார்த்துள்ள அகலம் மற்றும் அபிவிருத்திக்குப் பின்னரான வீதியின் மொத்த அகலம் எவ்வளவு;
- (iv) அபிவிருத்தி செய்யப்படுகின்ற பாலங்களின் எண்ணிக்கை மற்றும் மதகுகளின் எண்ணிக்கை எவ்வளவு;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) மேற்படி வீதிக் கருத்திட்டத்திற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவு;
- (ii) மேற்படி பணத்தொகையில் காணிகள் மற்றும் ஆதனங்களின் இழப்பீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு;
- (iii) நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவு;
- (iv) நிர்மாணப் பணிகள் யாரால் மேற்கொள்ளப்படும்;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

15.

2322/'17

கௌரவ (திருமதி) ரோஹினி குமாரி விஜேரத்ன,— கமத் தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டு கமத்தொழில் அமைச்சின் மாத்தளை கமநல அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டத்தின் கீழ் கலேவெல பிரதேச செயலாளர் பிரிவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு வாவிக்கும் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டுத் தொகை மற்றும் நிர்வாய்ச்சப்படுகின்ற வயல் ஏக்கர்களின் அளவு யாவையென்பதையும்;
- (ii) மறுசீரமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு கமக்காரர் அமைப்பும் கிராம சேவகர் பிரிவின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;
- (iii) ஒவ்வொரு ஒப்பந்தத்தின் மூலமும் மேற்படி கமக்காரர் அமைப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற இலாபம் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
- (iv) கமக்காரர் அமைப்பின் கணக்கிற்கு இலாபம் வரவு வைக்கப்பட்டிருப்பின், அத்தகவல்களை சபா பீடத்திற்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) கமக்காரர் அமைப்புகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்திட்ட ஒப்பந்தங்கள் உப ஒப்பந்தகாரர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பின், குறிப்பிட்ட உப ஒப்பந்தங்களுக்கான உடன்படிக்கைகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (ii) உடன்படிக்கைகளுக்கு வராமல் வாய்மூல இணக்கப்பாட்டுடன் உப ஒப்பந்தங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனரா என்பதையும்;
- (iii) ஒவ்வொரு கருத்திட்டத்தின் மூலமும் கமக்காரர் அமைப்புகளுக்கு கிடைத்துள்ள அனுகூலங்கள், தரகுத் தொகைகள் எவ்வளவென்பதையும்;
- (iv) கமக்காரர் அமைப்புகளுக்கு உப ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் மூலம் கிடைத்துள்ள அனுகூலங்கள், தரகுத் தொகைகள் மற்றும் அது ஒப்பந்தத்தின் விகிதாசாரமாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 2.

நீதி அமைச்சர்,— நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 61 பிரிவின் கீழ், பிரதம நீதியரரின் ஒருப்பாட்டுடன் நீதியமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 திசம்பர் 21 ஆம் திகதி 2050/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 3.

நீதி அமைச்சர்,— சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— (276 ஆம் அத்தியாயமான) சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ், நீதி அமைச்சரின் ஒருப்பாட்டுடன் கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவையினால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 28 ஆம் திகதி 2047/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 4.

அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்,— இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 27 ஆம் திகதி 2047/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.01.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 5.

தீவிரப் பொறுப்பு முகாமை சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 6.

கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 7.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 17 ஆம் திகதி 2045/56 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 8.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆம் பிரிவின் கீழ் 2016 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (விலைகளின் மீதான உச்சவரம்பு) ஒழுங்குவிதிகள் தொடர்பில் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 திசெம்பர் 14 ஆம் திகதிய 2049/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.01.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 9.

புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 10.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 09 ஆம் திகதிய 2044/32 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 11.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 2),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 15 ஆம் திகதிய 2045/32 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 12.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 3),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 15 ஆம் திகதிய 2045/33 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 13.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 4),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 22 ஆம் திகதிய 2046/14 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 14.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 5),— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவம்பர் 28 ஆம் திகதிய 2047/25 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.02.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 15.

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 16.

இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 17.

பிணையங்கள் பரிவர்த்தனை சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 18.

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 19.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்,— மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை,— 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 3அ. (11) ஆம் பிரிவின் பிரகாரம் எல்லை நிர்ணயக் குழுவினால் அமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்பட்டு 2018.03.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுமான அக்குழுவின் அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

* 20.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்,— இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153 உறுப்புரையின் பிரகாரம், சனாதிபதி அவர்களால் அரசியலமைப்புச் சபையின் விதப்புரைக்கமைய 2015.11.27 ஆம் திகதியிலிருந்து செயல்வலுப் பெறும் வகையில் திரு. எச்.எம். காமினி விஜேசிங்க அவர்கள் கணக்காய்வாளர் தலைமையதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாலாலும்;

கணக்காய்வாளர் தலைமையதிபதியின் சம்பளம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153(2) உறுப்புரையின் பிரகாரம், பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு அரசாங்க திரட்டு நிதியத்தில் பொறுப்பிக்கப்பட வேண்டியுள்ளதாலாலும்;

சனாதிபதியவர்களினால் 2017.11.14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை நிருபத்திற்கான 2017.12.05 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய கணக்காய்வாளர் தலைமையதிபதி, திரு. எச்.எம். காமினி விஜேசிங்க அவர்களுக்கு பின்வருமாறு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாலாலும்:—

- (அ) 2015.11.27 ஆம் திகதி முதல் அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 6/2006 இற்கமைய SL - 4 சம்பள அளவுத்திட்டத்தின் 08 ஆவது படிநிலையில் இருந்த சம்பளத்தைச் செலுத்தல் மற்றும் பதவிக்குரித்தான ஏனைய கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும்;
- (ஆ) அரசாங்க நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 3/2016 இற்கமைய 2016.01.01 ஆம் திகதி முதல் சம்பளத்தை மாற்றியமைக்கும்போது SL - 4 சம்பள அளவுத்திட்டத்தின் கீழ் அச்சுற்றறிக்கை அறிவுறுத்தல்களின் பிரகாரம் சம்பளத்தை மாற்றியமைத்துச் செலுத்துவதற்கும்; மற்றும்
- (இ) அச்சம்பள அளவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் வருடாந்த சம்பள ஏற்றத்தைச் செலுத்துவதற்கும்.

அதற்கேற்ப, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 153(2) உறுப்புரையின் பிரகாரம், கணக்காய்வாளர் தலைமையுடைய திரு. எச்.எம். காமினி விஜேசிங்க அவர்களுக்கு அரசாங்கத் திரட்டு நிதியத்தில் பொறுப்பிக்கப்படுமாறு மேலே குறிப்பிடப்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

* 21.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளம் மற்றும் படிக்களில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான அரசியலமைப்பின் கீழான தீர்மானம்,— பத்தொன்பதாவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் ஊடாக திருத்தப் பட்டவாறான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 108(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளங்கள் பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படுகின்றமையினாலும்;

ஜனாதிபதியினால் 2018.02.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை நிருபத்திற்கான 2018.02.20 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளங்கள் மற்றும் படிக்களை 2018.01.01 ஆம் திகதி முதல் கீழ் குறிப்பிடப்படும் பிரகாரம் திருத்தியமைப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமையினாலும்:—

- (அ) 3/2017 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான சம்பளங்கள் தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு இணைப்பு 1 ஆக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 2018.01.01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்தல் மற்றும் சம்பள மாற்றத்தை படிப்படியாக மேற்கொள்ளல் எனும் அடிப்படையில் மேற்கொள்வதற்கும்;
- (ஆ) இதுவரை சம்பளத்தில் 25% எனும் அடிப்படையில் செலுத்தப்பட்ட ஓய்வூதியத்துடனான படியை 2018.01.01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50% வரை அதிகரித்தலும் அந்தப் படியை புதிய சம்பளத்திற்கமைய பெற்றுக்கொள்ளப்படும் சம்பளப் படிநிலையின் அடிப்படையில் கணக்கிடுவதற்கும்;
- (இ) மாதாந்தம் ரூபா 15,000/- எனும் வகையில் செலுத்தப்பட்ட ஓய்வூதியமற்ற விசேட படிக்குப் பதிலாக மாதாந்தம் ரூபா 150,000/- ஓய்வூதியத்திற்கு கணக்கிடப்படும் தொழில்சார் படியை செலுத்துவதற்கும்;

அதன் பிரகாரம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 108(1) உறுப்புரையின் பிரகாரம் பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளங்கள் மற்றும் படிகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரகாரம் திருத்தியமைக்கப்படுமாறாகவேன இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

இணைப்பு 1

கௌரவ பிரதம நீதியரசர் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்காக 2018.01.01 ஆம் திகதியிலிருந்து ஏற்படையதாகக் கொள்ளவேண்டிய சம்பள அளவுத் திட்டங்கள்

சேவை வகுதி			மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள்	உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர்	பிரதம நீதியரசர்
Service Category			Appeal Court Judges	Puaine /President CA	Chief Justice
சம்பளக் குறியீட்டு இலக்கம்			ஜே.எஸ் 3-2016	ஜே.எஸ் 4-2016	ஜே.எஸ் 5-2016
Salary Code			JS 3-2016	JS 4-2016	JS 5-2016
1	2	3	4	4	4
			6,750	7,000	7,500
			5	5	5
			135,000	140,000	150,000
1			141,750	147,000	157,500
2			148,500	154,000	165,000
3			155,250	161,000	172,500
4			162,000	168,000	180,000
5			168,750	175,000	187,500
6					

- இதுவரை சம்பளத்திலிருந்து நூற்றுக்கு 25 வீதமாகச் செலுத்தப்பட்ட ஓய்வுச் சம்பளத்துடன் கூடிய படிமை 2018.01.01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு நூற்றுக்கு 50 வீதமாக அதிகரித்தலும், அந்தப் படிமை புதிய சம்பளத்திற்கமைய பெறப்படும் சம்பளப் படிநிலையின் அடிப்படையில் கணிப்பீடு செய்தலும்.
- மாதமொன்றுக்கு 15,000/- ரூபா வீதம் செலுத்தப்பட்ட ஓய்வுச் சம்பளமற்ற வீசேட படிக்குப் பதிலாக 150,000/ ரூபாவான ஓய்வுச் சம்பளத்திற்குக் கணக்கெடுக்கப்படும் தொழில்துறைப் படியொன்றைச் செலுத்துதல்.

* 22.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— ஹைட்ரோபுளோரோகாபனை (Hydrofluorocarbons—HFC) கட்டங் கட்டமாக குறைத்தல் சம்பந்தமாக மொன்ட்ரியெல் கூட்டமைப்பு மேற்கொண்ட கிகாலி திருத்தத்திற்கு இலங்கை இணங்கிச் செயற்படல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்,— பூகோள வெப்பமடைதலைக் குறைப்பதற்காக மொன்ட்ரியல் அமைப்பினால் 1990 இல் இலண்டன் திருத்தம், 1992 கோபன்ஹேகன் திருத்தம், 1997 மொன்ட்ரியல் திருத்தம், 1999 லீஜிங் திருத்தம் என பல்வேறு இலக்குகளை அடைந்துகொள்வதற்காக நான்கு சந்தர்ப்பங்களில் திருத்தங்கள் அறிமுகஞ் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை உரிய காலப் பகுதிகளில் அந்தத் திருத்தங்களுக்கு இணங்கிச் செயற்பட்டுள்ளதாலும்;

2016 ஆம் ஆண்டின் திருத்தமாக கிகாலி திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடாக 2050 ஆண்டாகும்போது காபனீரொட்சைட் வாயு 100 பில்லியன் தொன்னுக்கு சமமான பூகோள வெப்பமடைதலுக்கு பங்களிப்புச் செலுத்தும் குளிர்பதனப் பொருட்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கான வாய்ப்புக் கிடைப்பதனால் பூகோள வெப்பத்தை 0.5 பாகை செல்சியஸால் அதிகரிப்பதனைத் தடுப்பதற்கான வாய்ப்பு உருவாகின்றமையினாலும்;

அரசியலமைப்பின் 33(2) (ஏ) இன் கீழ் அரசியலமைப்பின் அல்லது வேறு ஏதேனும் எழுத்து மூலமான சட்டத்திற்கு அல்லது ஏற்பாடுகளுக்கு முரண்படாத சர்வதேச சட்டம், பழக்க வழக்கங்கள் அல்லது பயன்பாட்டிற்கமைய நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைத்துள்ளதனால் கிகாலி திருத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தல் ஜனாதிபதியின் தனிச் சிறப்பு அதிகாரத்திற்குட்பட்ட விடயமாகுமென்பதாலும்;

அரசியலமைப்பின் 33ஆ உறுப்புரையின் கீழ் பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமாக அக்காலப் பகுதியில் செயல்வலுவிலிருந்த சட்டம் உட்பட ஏதேனும் எழுத்து மூல சட்டத்தின் கீழ் சுயாதீன அதிகாரங்கள், அலுவல்கள் மற்றும் பொறுப்புக்களை உரிய பிரகாரம் செயற்படுத்தல் மற்றும் உரிய பிரகாரம் நிறைவேற்றுதல் சம்பந்தமாக ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறல் வேண்டுமென்பதாலும்;

2017 செப்டெம்பர் 29 ஆம் திகதி சனாதிபதி அவர்கள் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுடல் அமைச்சர் என்ற ரீதியில் சமர்ப்பித்த அமைச்சரவை நிருபம் தொடர்பாக எடுக்கப்பட்ட 2017 ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மொன்ட்ரியல் அமைப்பின் புதிய திருத்தமான கிகாலி திருத்தத்திற்கு இணங்கிச் செயற்படுவதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளமையினாலும்;

அதன் பிரகாரம், அரசியலமைப்பின் 33ஆ உறுப்புரைக்கு இணங்கி சனாதிபதி அவர்களின் பிரேரணையொன்றாக ஹைட்ரோபுளோரோகாபனை கட்டங் கட்டமாக குறைத்தல் சம்பந்தமாக மொன்ட்ரியல் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கிகாலி திருத்தம் தொடர்பில் இலங்கை இணங்கிச் செயற்படுவதற்கு இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுமாக.

* 23.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) உறுப்புரையின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஆக்கப்பட்டு 2017 திசெம்பர் 04 ஆம் திகதிய 2048/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2018.01.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 24.

அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 25.

பெளத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 26.

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 27.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்ச ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

28.

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

29.

சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

30.

இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

31.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

32.

மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

33.

லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

34.

சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

35.

ஆலோகா சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

36.

த இன்ஸ்டிடியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் அக்கவுண்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.
